



சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்



செய்வன

- ✓ வரிசையில் நிற்கவும்
- ✓ 15 கிலோ எடை அளவிலும், 60 செ.மீ நீளம், 40 செ.மீ. அகலம் 25 செ.மீ உயரம் அளவு மிகாமல் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
- ✓ குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தவும்.
- ✓ நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்தும் போது அருகில் இருக்கும் கைப்பிடியை பிடித்துக் கொண்டு செல்லவும்.
- ✓ நகரும் படிக்கட்டிலிருந்து வெளியேறும் இடம் வந்தவுடன் நிற்காமல் வெளியேறாக.
- ✓ மாற்றுத்திரணாளிகளுக்கு வழிவிடவும்.
- ✓ இரயில் 30 வினாடிகளுக்கு மட்டும் நடைமேடையில் நிற்கும் என்பதை கவனத்தில் கொள்க.
- ✓ பயண அட்டை/ டோக்கன்களை மெட்ரோ அலுவலர்கள் கேட்கும்போது காண்பிக்கவும்.
- ✓ மற்ற பயணிகளின் வசதிகளையும் கவனத்தில் கொள்ளவும்.
- ✓ உங்களுடைய உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளவும்.
- ✓ நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை உதவிக்கு அணுகவும்.
- ✓ பிரச்சனைகள் ஏற்படும் போது மகளிர் பயணிகள் மகளிர் பாதுகாப்பு பணியாளர்களை அணுகவும்.
- ✓ குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இருக்கைகளை வழங்கவும்.
- ✓ வாகனம் நிறுத்தும் இடத்தை வாகனங்கள் நிறுத்த மட்டுமே பயன்படுத்தவும்.
- ✓ நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகம் பொறுப்பில்லை.



சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்



தவிர்ப்பன

- ✗ பயண அட்டை / டோக்கன் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள்.
- ✗ பயணம் செய்யும் போது உங்களுடைய பயண அட்டை/ டோக்கன்களை சக பயணிகளிடம் கொடுக்காதீர்கள்.
- ✗ நடைமேடையில் உள்ள மஞ்சள் கோட்டை இரயில் கதவுகள் திறக்கும் வரை கடக்காதீர்கள்.
- ✗ இருப்பு பாதையில் இறங்காதீர்கள்.
- ✗ இரயிலின் மேலே ஏறி பயணம் செய்யாதீர்கள்.
- ✗ இரயில் கதவுகளை திறக்க முற்படாதீர்கள். (தானியங்கி கதவாகும்)
- ✗ மெட்ரோ நிலையங்கள் மற்றும் இரயில்களில் அதன் அழகழிக்கும் சுவர் ஒட்டிகளை ஒட்டாதீர்கள்.
- ✗ பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் நடக்காதீர்கள்.
- ✗ மாற்றுத்திரணாளிகள் மற்றும் முதியோர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- ✗ தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள்
- ✗ புதைப் பிடிக்காதீர்கள்
- ✗ இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் திண்பண்டங்களை உண்ணாதீர்கள்.
- ✗ மது போதை மற்றும் கட்டுப்பாடில்லாத செயல்களை தவிர்க்கவும்.